

2

16—7—72ல நடைபெற்ற தமிழ்நாடு வாசகர்
 பேரவை மாநில மாநாட்டில் 1971-ல் வெளி
 வந்த நூல்களில் சிறந்த காவலாக
 ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில
 மனிதர்கள்'-ம் சிறந்த கவிதைத் தொகுப்
 பாக நா. காமாசனின் 'கருப்பு மலர்கள்'
 -ம் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியன்

பரந்தாமன்

ஜெலீல்
 1972

A LITERARY WEAPON TAMIL MONTHLY
 AO AMMAPALAYAM SALEM 5



வகுக்கிழவையுடு
 சுடுகு

40
 காசு

அஃ-ஐப்பறி நேற்று இவுதான், சுந்தராமசாமி தமிழ்வாரமு மூவரும் சீச் சில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அஃக் மிக நல்லூக வர சாத்ய கூறுகள் முதல் இதறி லேயே தென்படுகின்றன யாருடைய விருப்பு வெறுப்புக்கு இன்னும் ஆளாகாத நீங்கள் பலரு கூடிய ஒத்துழைப்பை முழுதாகப் பேற முடியும்.

போகர் போக சிலின் வெறுப்பைப் பேறவேண்டியிருக்கும். விருப்புள்ள வர்கள் யார் யார் எனத் தெரிந்துவிடும். எப்படி இருந்தாலும் பத்திரிகை யை ஒழுங்காக உங்களால் நடத்திக்கொண்டு போக முடியும் என்றே நினைக்கி ஹேன். அம்மையின் நடாகத்தைக் காண மிகவும் சுந்தோஷமாக இருக்கிறது

சென்னை ந முத்துசாமி

கி. ரா. வின் ‘ஜீவன்’-இது வரை நான் தமிழில் படித்தத்திலேயே ஊழமையை முழுமையாய் உண்மையாய்ப் புரிந்து எழுதப் பட்ட முதல் சிறுகதை இதுதான். இதனை World Shorts Stories புத்தகத்தில் நிச்சயமாய்ச் சேர்க்கலாம் கலையம்சம்பற்றிய மதிப்பிடு Best Artist + Poet + Editing Power = : AQ.

மேலும் ஒரு அன்புகலந்த எச்சரிக்கை: issue is Costly (not price - but in the quality) So be careful.

ஸ. எஸ். தீபாகராஜன் சென்னை

பாரதியின் கவிதா மண்டலத்திற்குப் பின்னால்த தமிழ்க்கவிதையில் புதியபரி மாணங்களை அளவிட்டுக்காட்டும் காலக் கண்ணாடியாய் - சமூகத்தின் ஆத்மாவாய் - வெளியாகிறது - வானம் பாடிகள் கவிதா மண்டலத்தின்

மானுடம் பாடும் வானம்பாடி.

விலையிலாக கவி மடல்

வானம்பாடி

இதழ் வேண்டின் எழுதுக

நன்கொடைகள் அனுப்புக

மலர்விழி அச்சகம்

வெறைட்டி ஹால் ரோடு

கோவை!



இந்தத்தலைமுறையின் மிகக்கோபமான எண்ண வெளியீடு இலக்கிய உலகின் பலவேறு வன்னங்களின் எழிற் கலவை. புதுமைகள் புதிப்பிக்க வரும்

இலக்கிய மாத இதழ்.

வண்ணங்கள்

ஆண்டுச் சுந்தர ரூ. 4/-

தனி இதழ் 30 காசு

படைப்பாளிகளும்

கொடையாளர்களும்

தொடர்பு கொள்ள:

நிர்வாகி

‘வண்ணங்கள்’

119-A லால்பகதூர் வீதி

புதுச்சேரி.

நீங்கள் ஒரு பத்திரிகைத் தொடர்க்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்பதைச் சொல்ல வேண்டும். இதை நீங்கள் கலாபூரவமாகச் செய்வீர்கள் என்னும் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது உங்கள் கார்டும் அதன் அமைப்பும். அஞ்சலட்டையை நான் மிகவும் விரும்புகிறேன்.

சி யணி

சேலக்

அஃப் எனக்குப்பிடித்திருக்கிறது. உள்ளடக்கத்தைப் பற்றிய என் அமிப்பிராயம் வேறுபட்டாலும் பத்திரிகை இலக்கியத்தாமா எதுதான். தொடர்ந்து இப்படியே வந்தால் ரோம்ப சுந்தோஷப்படுவேன் அதன் சுத்தமான அமைப்பு (English types தமிழ்) எனக்குப் பிடித்திருக்கிறது. பத்திரிகையைப் பார்க்கும்போதே அதன் இலக்கியத்தாம் தெரிந்துவிடும் என்று நினைப்பவன் நான் (however irrational it is)

சென்னை எஸ். ராமகிருஷ்ணன்

உங்கள் குரல் கேட்கிறது. ‘பாதை தெரிந்து பயணம் துவங்கி விட்ட காச்’ இலக்கியம் ஏற்கனவே ‘நடை’போட்ட மன்னில் இப்போது இன்னேன்று. கி. ரா. வை ஒரு நல்லகதை எழுத வைத்த புண்ணியம் அக்கம்மாவுக்கு உண்டு. இ.பா.வுக்கு ஒரு நல்ல தோழை அம்மை. டில்லி எழுத்து என்றால் தாரியாகத்தான் இருக்கிறது.

வண்ணதாசன்

தீருவிநல்வேலி

கறுத்து

குழந்தை

குழந்தை தனிமையில் இருந்தது.

தடாகத்தின் கரையில் யாரும்காண்து ஒரு மூலையில் அவள் வெகுநேரம் உட்காாநதிருந்தாள். அவள் ஒன்றும் செய்யவில்லை. செய்வதற்கு அவனுக்கு ஒன்றுமே இல்லை. சும்மா உட்கார மட்டும் செய்திருந்தாள். முனுமுனுத்துக்கொண்டிருந்தாள். முனுமுனுப்புப்பாட்டாக மாறியது. நடசத்திரங்களையும், மேகக்கூட்டங்களையும், மின்மினிப்பூச்சிகளையும் பற்றியப் பாட்டு... தன்னந்தனியான், தோழிகள் யாருமில்லாத ஒரு குழந்தையின் பாட்டு... பாட்டுக்கு மொழியோ பொருளோ ஒன்றுமிருக்கவில்லை. அதைக் கேட்டால் யாருக்கும் புரியாது. ஆனாலும் ...

அவள் பாட்டியைப்பற்றி நினைத்தாள். பாட்டியை ஒரு தடவைதான் பார்த்திருக்கிறார்கள். அவள் அப்போது மிகச் சிறிய குழந்தையாக இருந்தாள். அப்போது உண்ணி மகன் இல்லை. அம்மாவும், அப்பாவும், அவனும் காரில் அல்ல, ரயிலில் பாட்டியிடம் சென்றார்கள். அவர்களுக்கு இறங்கவேண்டிய இடத்துக்கு வரும்போது சாயங்திரமாகி பிரிந்தது. அதுக்கு முன்னால் அவள் அப்படி யொரு இடம் பார்த்ததில்லை. அங்கே ஜனங்களிச்சோலா, பெரிய வீதிகளோ இல்லை. தார் போட்ட ரோடுகள் இல்லை. ஆனால் அவள் வயல்களைக் கண்டாள்; தென்னாந்தோப்புகளைக் கண்டாள். கால்வாய்களைக் கண்டாள். வயல்களில் கெல்காய்ந்து கிடங்திருந்தது. காய்த்துக்கிடங்து நெல் கதிர்களின் இடைவழி அமை அவளை எடுத்துக் கொண்டு நடந்தாள்.

கால்வாயில் அவர்களுக்காகப் படகோட்டி காத்து நின்றிருந்தான். நிலவுள்ள இரவில் அவர்கள் கால்வாய் வழி படகில் சென்றார்கள். முதன் முதலில் அவள் அப்போது தான் படகில் ஏறுகிறார்கள். அம்மாவின் மடியில் கிடங்தவாறு ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். தென்னைகளின் இடைவழிநடசத்திரங்கள் அவளைப்பார்த்துப் புன் முறுவல பூத்தன. சலசலக்கும் நீரில் நடசத்திரங்கள் அவனுக்காகப்பொன்நானையங்களை வாரி இறைத்தன. குளிர்ந்த காற்று அவளை முத்தம் வைத்தது. ஓடக்காரன் பாடிக்கொண்டிருந்தாள். அம்மாவும், அப்பாவும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் வேறேதுவோ உலகில் இருந்தார்கள்.

அவள் மட்டும்...

எப்போது வீடு வந்து சேர்ந்தோம் என்று அவனுக்கு ஞாபகமில்லை. அவள் தூங்கிவிட்டிருந்தாள். அம்மாவிடமிருந்து பாட்டி அவளை வாரியெடுத்தாள். பாட்டி அழுது கொண்டிருந்தாள். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருந்தும், ‘என் பொன்னுமகளே’ என்று அழைத்தவாறு பாட்டி அவளை வாரியெடுத்தபோது, பாட்டியின் கண்ணம்வழி வழிந்த கண்ணீர் அவள் முகத்தை நீண்டத்தபோது, பாட்டியின் மூச்சுக் காற்று ஏற்றபோது, அவனுக்கு இன்ன தென்று சொல்லத் தெரியாத சுகம் தோன்றியது. அவள் பாட்டியிடம் ஓட்டிச் சேர்ந்தாள். பாட்டி சொன்னாள். ‘பாக்கல்லையா..., பாக்கல்லையா, அவனுக்காக...’

டி. பத்மநாபன்

மலையாளத்திலிருந்து
மொழிபெயர்ப்பு

‘நீலபத்மன்’

வீடு ரொம்ப பெரிதாக இருந்தது. மிகப் பழைய வீடு. வெளிச்சம் அதிகம் உள்ள புக முடியாத சின்ன வாசல்களைக் கொண்ட வீடு தென்னாங் தோப்பின் இடையில் பாந்து கிடந்தது. வீட்டில் அதிகமான ஆட்கள் இல்லை. அப்பாவின் அக்கா; அக்காளின் பிள்ளைகள், பாட்டி. அப்பாவின் அக்கா அவளை ‘மகளே’ன்னு கூப்பிட்டாள். அவள் பிள்ளைகள் அவளை ‘பிந்தூ’ என்று அழைத்தார்கள். ஆனால் பாட்டி மட்டும் அவளை ‘பொன்னு மகளே’ என்று கூப்பிட்டாள்.

அப்பா அவளிடம் ஒன்றும் பேசவில்லை. அம்மாவிடமும் ஒன்றும் பேசவில்லை. பாட்டி மட்டும் அப்பாவிடம் எப்போதும் என்ன வாவது சொல்லிக்கொண்டே இருந்தாள். அப்பாவின் அம்மாதான் இந்தப் பாட்டி. பாட்டிக்கு அப்பாவிடம் பயமில்லை. பாட்டி பேசிக் கொண்டிருக்கும்போது அப்பா சும்மானின் ரூபம் ஒன்றும் சொல்லியில்லை. அப்பா எழுங்கும் போது, பாட்டிக்குக் கோபம் வந்து என்ன வோசத்தம்போட்டுச் சொன்னார். அப்போ அப்பாவும் பதில் சொன்னார், அவளைப்பற்றியதாக இருந்தது, அவள் அம்மாவைப்பற்றியதாக இருந்தது.

பாட்டி அன்று அழுவதைப் பார்த்தாள். பாட்டி சொன்னால்-
‘அவள் என் குழந்தை! என் பொன்னு மகள்!’

அப்பா சொன்னார்: ‘என் மகளால்ல...’

அவளுக்கு ஒன்றும் புரிய வில்லை.

அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்...?

அவள் கொஞ்சம் கூட வளர்ந்தபோது அவளை அங்கே இருந்த பள்ளிகளுக்கு ஒன்றும் அனுப்பாமல், ரொம்ப தொலைவிலிருந்த பள்ளிக்கு அனுப்பியபோது, அவளுக்கு புரிந்தது. ஆண்டுக்கு ஒரு தடவை மட்டும் அவளை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்தபோது அவளுக்குப் புரிந்தது. அவளுக்கு ஒரு சின்னத்தமிகி வந்தபோது, அம்மாவின் நடவடிக்கையிலிருந்து அவளுக்குப் புரிந்தது. அவளைச் சுசற்றியுள்ள உலகிலிருந்து அவளுக்குப் புரிந்தது.

அவள் அதைப்பற்றியெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்.

பாட்டி இப்போது இல்லை.

எப்போதாவது வரும் அம்மாவின் விரசமான ஒரு கடித்தில்தான் அவள் வாசித்தாள், பாட்டி செத்துப் போன்ற என்பதை. எப்படி செத்தாள், எப்போ செத்தாள் முதலிய விவரங்கள் ஒன்றும் இல்லை, பாட்டி செத்துப் போன்ற அதுமட்டும். கடித்ததை வாசித்து அவள் அழவில்லை. ஹாஸ்டலில் இரண்டாவது மாடியிலிருந்த அவள் அறையில் அதை மடியில் வைத்துக்கொண்டு அவள் வெகுநேரம் உட்கார்ந்திருந்தாள். பல நாட்கள் பாட்டியைப் பற்றிய நினைவுகள் மட்டும் தான். ‘என்ன வந்தது? பின்து, உனக்கு என்ன வந்தது?’ என்று அவள் சினைக்கிள்கள் எல்லோரும் கேட்டும் யாரிடமும் அவள் ஒன்றும் சொல்லவில்லை. பாட்டி யைப்பற்றி அவர்களிடான் என்ன சொல்வது? எப்படிச் சொல்வது? எப்படிச் சொன்னால் புரியும்...?

களைத்துப்போன சூரியனின் கதிர்கள் இல்லை களினி இடைவழிப் புல்வெளியில் விழுந்தன. அவள் புல்வெளியில் சரிந்து கிடந்து தடாகத்தில் பார்த்தாள். காற்று வீசிக் கொண்டிருந்தது. தடாகம் அலையுப்பிக் கொண்டிருந்தது. தடாகத்தின் மீது, ஆகாயத்தில் கறுத்த மேகங்கள் தொங்கிக் கிடந்தன. அவள் மேதுவாகச் சொன்னாள்: ‘இன்னைக்கு ராத்திரி மழை பெய்யும்... இன்னைக்கு ராத்திரி...’

திடீரென்று, ஆண்டின் முதல்மழைத் துளி கள் பட்டத்தைப்போல் அவள் மயிர்க்கூச்செறிந்தாள்.

அவள் எழுங்கு சுற்றுமுற்றும் பார்த்தாள். தடாகத்தின் கரையில் யாரும் இல்லை. பொழுது இருளத் தொடங்கிவிட்டிருந்தது. மரங்களின் மறைவில் சுற்று நேரம் தயங்கினின்றுவிட்டு அவள் ஆடையை அவிழ்த்து வைத்தாள். நீண்டு மெலிந்த அவள் உடலில் ஆங்கங்கே சுதைப் பிடிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. வேறு யாருடையவோ உடம்பைப் பார்ப்பசைப்போல் அவள் தன சுயதேகத்தையே பார்த்து நின்றாள். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இது யாருடைய உடல்? இதுவரை எங்கே இருந்தது இது? கறுத்துப் பருமனுகப் போகும் இந்த..

அவள் அம்மாவை நினைத்தாள். பளபளப் பான காஞ்சீபுரம் பட்டு உடுத்தி, கூந்தல்பின்னால் தூக்கிக் கட்டிய, உதடுகளில் இளம் சாயம் கூசிய அழகான அம்மா... அம்மாவின் நிறம் வெளுப்பு... உண்ணி மகனின் நிறம் வெளுப்புத்தான். அவள் மட்டும்...

அப்பா கேட்கிறார்:

'எங்கே, பின்து எங்கே?'

அம்மா அசுவாரஸ்யமாகச் சொல்கிறாள்:

'தோட்டத்திலோ, கார் ஷெட்டிலோ இருந்துப் படித்துக் கொண்டிருப்பாள்...'

அப்பா அம்மாவை ஆவலுடன் பார்க்கிறார்முதன் முதலில் பார்ப்பதைப்போல். அம்மா புன்னகை செய்கிறாள். அம்மா, வெளுத்த அழகியான அவள் அப்மா. அம்மாவும் அப்பாவும், உண்ணி மகனும் காரில் ஏறிப் 'பார்ட்டி'க்குப் போகிறார்கள். சார் அகன்று சென்ற பிறகும், மணி நாதம் போன்ற அம்மாவின் சிரிப்பு செவியில் முழங்குகிறது.

என்றும் 'பார்ட்டி'தான்...

இப்போது வீட்டில் சன்னை எதுவும் இல்லை. விஸ்கியின் போதையில், அம்மாவின் முதல் பிரேமையைச் சூசகமாய் தொட்டுக் காட்டி அப்பா குத்திப்பேசுவதல்லை. அவளுடன் நிஷ்டுரமாய்ப் பழகுவதில்லை. இருந்தும்... இருந்தும்... உண்ணிமகன் பாக்கிய சாலிதான்; அவன் வந்து பிறகுதானே...

தடாகத்தின் இளம்சூடு நீரில் அவள் கழுத்து அளவுக்கு முழுகிக் கிடந்தாள். வீட்டுக்குத் திரும்பிச் செல்ல எந்த அவசரமும் இல்லை. மத்தியானம் வீட்டிலிருந்து வந்தது. வரும்போது அம்மா பார்த்தாள். 'பின்து... நீங்கே போறே?' என்று அம்மா கேட்க வில்லை. உண்ணி மகன் பார்த்தான். 'அக்கா... நானும் வரட்டுமா?' என்று அவன் கேட்கவில்லை. யாரும் ஒன்றும் சொல்லவில்லை. ஏதாவது சொல்லமாட்டார்களா என்று அவள் ஆசைப்பட்டாள்.

ஆனால்... இல்லை, இல்லை...

மழைத் தூறல் விழத் தொடங்கியபோது அவள் வீட்டுக்குப் புறப்பட்டாள். உலர்ந்த சருகுகள் விழுந்து கிடந்திருந்த குறுகிய பாதை வழி அவள் மெல்ல நடந்தாள்.

அவள் மனமெங்கனும், ஏழுகடல்களுக்கு அப்பாலிருந்து அவனைக் காப்பாற்ற வரும், இன்னுரென்று தெரியாவிடலும், அழகனும், அன்புள்ளவனுமான ராஜகுமாரனைப்பற்றிய கனவுகள் நிரமபி நின்றன.

இடைசெவல்: 13—4—72

அருமை நண்பர் பரந்தாமன் அவர்களுக்கு, நமஸ்காரம்.

உங்களுக்கு என் புது வருஷ வாழ்த்துக்கள். உங்களிடமிருந்து வந்த தபால்கள் யாவும் கிடைத்தன.

"அக்" என்ற பெயர் ரொம்பநல்லா இருக்கு. உங்கள் முயற்சி ஜெயிக்கட்டும்.

கதை அனுப்புகிறேன். இனிமேல்த்தான் எழுதணும்... எந்த மாதாக் கதை உங்களுக்குப்பரியம்? அல்லது என் கதைகளில் உங்களுக்குப் பிடித்தது எது என்று தெரிவியுங்கள்.

இடைசெவல்: 16—5—72

என்ன, கதை கிடைத்ததா? எப்படி இருக்கு? அவசரப்படுத்தியதால் கதையை இன்னும் இலக்கியாக ஆக்கித்தர முடியவில்லை. செய்நேரத்தி காணுது.

இடைசெவல்: 29—6—72

என்ன சார், என்ன ஆச்சி "அஃ?"?

பத்திரிகை என்கிறது அம்புட்டு லேசு இல்லை. ஏதோ அறிவித்து விட்டார்கள். ஒரு இதழை மட்டுமாவது தக்கி முக்கி கொண்டு வந்து விடுங்கள்.

அல்லது, நகுலன் "குருகேஷத்திரம்" மாதாரி ஒரு புத்தகமாக ஆக்கிவிடுங்கள்.

பொருளாதார விளைவில் ரெண்டும் பலன் கிட்டத்தட்ட ஒண்ணுதான். கையில் துட்டு நிறையை இருந்தால் ஒரு விளையாட்டுப் போடலாம் இப்படி. மத்தது, கடன் வாங்கி கடன் கொடுக்கிற மாதாரிதான்.

இங்கே வெயிலின் கோபம்தனிக்கு வானம் ஊமை மூடாக்குப் போட்டிருக்கிறது. குளிர்ந்த ஊதை மேல்காற்று அடிக்கிறது. சில சமயம் சாரல் தெறிக்கிறது.

பருத்தி கோடைவெடிப்புத் தொடங்கி இருக்கிறது. கம்படிகளை உழுது கொண்டிருக்கிறோம்.

அன்புள்ளை,

கி. ராஜநாராயணன்

வெ. சாமிநாதன்

எந்தக் கலைக்கும், இலக்கியத்திற்கும், சூழ்நிலையின் பாதிப்பு உண்டு. சரித்திரம், சமூக நிலைகள், அதன் கால சிந்தனை எல்லைகள், அது தோன்றும் வரைத்திய மரபு, ஆக்கியவனின் செயல், சிந்தனைத்திற்கு எல்லைகள், அவன் நாட்டின் மன்னாளம்,-இன்னமும் பல எத்தனையோ, அவை அவளைவும் சூழ்நிலையை ஆக்கும். கலையும் கலைஞரும் இச்சூழ்நிலைகளுக்குக் கட்டுப்பட்டுர் அதே சமயம் மீறியும் காணப்படலாம். இச்சூழ்நிலைகளால் கலையும் கலைஞரும் உருவாவதும், மாருகக் கலையும் கலைஞரும் சூழ்நிலைகளை உருவாக குவதும் ஒரே சமயம் நிகழும். படைக்கப்பட்ட படைப்பு, எத்தகைய சிகர சாதனையாக இருந்தாலும் சரி, கலைஞர் எத்தகைய மேதையாக இருந்தாலும் சரி, இச்சூழ்நிலைதான், உந்துதல். கர்ப்பப்படை.

கலையும் இலக்கியமும் ஏதோ அணிகளன் என்று சொல்லப்படுகிறதே அப்படியாக, எந்த மொழிக்குமோ, நாட்டுக்குமோ, மக்கள் தொகைக்குமோ, என்றுமே இருந்ததில்லை. பெரும்பான்மையான ஒரு சிங்கனை, கலையையும் இலக்கியத்தையும் ஒரு அலங்காரமாக, அழகுப் பொருளாக, வெறுப் ரசனைக்காக என்றே கருதி வந்துள்ளது. இது என்றுமே உண்மையல்ல. இப்படிப்பட்ட நினைப்பு,

இச்சிந்தனையின் பிறப்ராக படைக்கப்பட்ட கலை, இலக்கியம், ஆக எல்லாமே-திரும்பவும்-இவை பிறந்த ஒரு சூழ்நிலையின் பாதிப்பால் ஏற்பட்டவை. இவை இலக்கியத்தையும் கலையையும் சார்ந்தன ஆகா. சூழ்நிலையின் அம்சங்களாகவே ஆகும். இதரவேறுபாட்டை, நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். சூழ்நிலையின் அம்சங்களை, இலக்கியக் கலை அம்சங்களாக எண்ணித்தவறு செய்து விடுகிறோம்.

எந்தக் கலைக்கும் இலக்கியத்திற்கும் சரித்திரத்தின் பிரவாஹத்தில், சூழ்நிலையின் கதியில் ஓர் இருப்புப்புள்ளி (*a point of existence*) உண்டு. அப்புள்ளியில் இருந்து கொண்டுதான், அம்மேதையோ, படைப்போ தன் சூழ்நிலையை மீற வேண்டும். மீறும் குணம் கொண்டதால்தான் அது கலையோ இலக்கியமோ ஆகிறது. அதற்கு மீறும் காரிய நியாயம் ஏற்படுத்த, அச்சூழ்நிலையும், அதன்மேல் கலைஞரின், கலைப்படைப்பின் காலபதிவும் அவசியமாகின்றன. இது ஓர் லட்சிய நிலை. முரணுன நிலைகளும் உண்டு.

உதாரணமாக-இப்போதைக்கு வேறு துறைகளிலிருந்து எடுத்துச் சொல்கிறேன். தமிழ் இலக்கிய, கலை உதாரணங்களை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். அவ்வவற்றின் சந்தர்ப்பத்தில் மேற்கத்திய தத்துவ சாஸ்திர மாணவன் யாருக்கும் தெரிந்திருக்கும். பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். இன்றையதினம் வரைக்கும் மேற்கத்திய தத்துவ மரபில் எழுப்பப்பட்டிருக்கும் எல்லாக் கேள்விகளுமே, கி. மு. 427-ல் பிறந்த பிளேட்டோ (*Plato*) வினால் கேட்கப்பட்டு அவன் பதிலளித்தவை. அவன் எழுப்பாத எந்த புதிய கேள்வியையும் 2300 வருட காலத்தில் எந்தத் தத்துவ ஞானியும் எழுப்பவில்லை. இந்த 23 நூற்றுண்டு கால தத்துவ சிந்தனை வளம் எல்லாமே பிளேட்டோவின் தத்துவ தரிசனத் திற்கு வெறும் அடிக்குறிப்புகள்தாம் (*Foot notes*) என்று கூட சொல்வதுண்டு அத்தகைய விமாலய மேதை பிளேட்டோ. அவ்வளவிற்கு அவன் சிந்தனை, அவன் கால சூழ்நிலையை, சரித்திர நிரப்பந்தங்களை மீறியது. ஆனால்-இங்கு ஒரு தடைக்கல்-அவன் காலத்தில் நிலவிய அடிமை

வேலை முறை (*Slave labour*) பற்றி அவன் ஒரு வாரத்தை சொன்னதில்லை. இவ்வள விற்கு தன் சூழ்நிலையை அவன் மீற முடியாதவன். இது எப்படி நிகழ்ந்தது? இந்த முரணை எப்படி விளக்குவது?

இன்னும் ஒரு உதாரணம்: முகம்மது நபியின் காலத்தில் அவரதுசமூகம் ஒரு *tribal society* ஆக இருந்தது. அவர் காலத்தில்தான் அகற்குப்பின் அராபியர் கடல் கடந்த வியாபாரம் தொடங்கிய பின்னர்தான் அது *feudal society* ஆக மாறியது. இம்மாற்றத் தின் சமூக சலனத்தில் அதன் நடைமுறை களை விதிப்படுத்த வேண்டிய அவசியத்தை முகம்மதுங்கி உணர்ந்து செயல்பட்டார். அவருடைய இல்லாமிய மத நோக்கே, சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது. அவர் காலத்தில் பெண்கள் மனிக இனமாகவே கருகப்படவில்லை. ஓட்டகங்கள் போல, ஆடுமாடுகள் போல, பெண்கள் ஓர் உடைமைப் பொருளாகவே மதிக்கப் பட்டார்கள். இதைச் சீர்திருத்த முனைந்த முகம்மதுங்கி, எந்த ஆணும் நான்கு பெண் களுக்குமேல் மனம் புரிந்து கொள்ளக் கூடாது. அதுவும் அவர்கள் எல்லோரையும் சமமாக பாவிக்க முடிந்தால்தான். இல்லையெனில் ஒரு மணிவிக்குமேல் கொள்ளக் கூடாது என்று விதி ஏற்படுத்தினார். நான்கு பேர் ஏன் என்று இப்போது நாம் கேட்கலாம். அவர் காலத்தில் இது பெரும் புரட்சி. அதுவும் ‘சமத்துவமாக பாவிக்க முடிந்தால் தான்’ என்றுகட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. ஆகவே இது போகட்டும். ஆனால் அவர் அடுத்துக் கூறுவதுதான் விசேஷமானது. இவ்வாறு சமத்துவமாக பாவிக்க இயலாது போன்ற எந்த ஆணும் தன் உடற் தேவைக்கு எவ்வளவு அடிமைப் பெண்களை யும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு சலுகை அளிக்கிறார். முகம்மது நபியின் சமத்துவ சிந்தனைப் பார்வை அடிமைப் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. இது எப்படி நிகழ்ந்தது?

இம்மாதிரியான முரண்களை, சூழ்நிலை மீற வும், சூழ்நிலை உடன்பாடும் ஒரே சமயத்தில் நிகழ்வதை, எந்த நாட்டின் கலை இலக்கிய சிந்தனை சரித்திரத்திலும் காணலாம். எத்தகைய சிகரமும் மேதையும் இதற்கு விதி விலக்கில்லை.

கலையின் இலக்கியத்தின் பிறப்பு நியாயமே, கலைஞருக்கும் அவன் சூழ்நிலைக்கும் உள்ள உறவை, பாதிப்பை, இவற்றுடன் கலைஞருக்குள்ள உறவு உடன்பாட்டை, உறவு மறுப்பை வெளியிடத்தான். அதன் பிறப்பு,

அதன் காலத்திய சூழ்நிலையை பாதிக்க வேண்டும் என்ற கலைஞரின் உந்துதலால் தான். இதில் ஏதும் அமரத்துவம் அளிக்கும் சிந்தனைகள் கிடையாது. “தோட்டக்துச் செடி வாடுகிறது தன்னீர் ஊற்ற வேண்டும். களை மண்டி விட்டது. களை பறிக்க வேண்டும். செடி பட்டுவிட்டது. களைந்து எறிய வேண்டும் புதியன் பயிரிட” என்று நாம் செயலாற்றுவது போன்றதுதான் சூழ்நிலையின் உந்துதலில் அதனுடன் கலைஞர் உறவாட எண்ணுவதும். அதற்குமேல் அப் போதைய அவன் சமவுக்கு, படைப்பு பிறந்த கணத்திற்கு, கணத்தின் தேவைக்கு ஏதும் அமரத்துவ அர்த்தங்கள் கற்பிப்ப தோ, அலங்கார அழகு ரசனை காரணங்களை முன் வைப்பதோ பொருள் றற்று.

கலையும் இலக்கியமும் அது பிறந்த நாளைய சமூக நிரப்பந்தம், சூழ்நிலைத்தேவை இவற்றைத் தன்னுள் அடக்கியது. இது வேதகால ரிஷிகளானாலும், அர் ஸ்டோ பேன்ஸ் (*Aristophanes*) ஆன வும் சரி, இன்றைய ந. முத்துசாமியானாலும் சரி எல்லோரும் இதருக் கட்டுப்பட்டவர்கள். சமூகம் கலைஞரிடத்தில் ஏற்படுத்திய சலனத்தின் எதிரொலியாக கலைஞர் சமூகத்தினிடையில் ஏற்படுத்தும் சலனம் அவன் கலைப்படைப்பு. அது கோபுரத்தின் உச்சியில் வைக்கப் படும் கலசம் அல்ல. அழகுக்காக வைக்கப் படும் நெற்றிச்சுட்டி அல்ல. நகையில் பதிக் கப்படும் வைரக்கல் அல்ல. ட்ராயிங் ரூமில் தொங்கவிடப்படும் அழகுசாதனம் அல்ல. பட்டிமனற வாதப் போருக்காகவும் அல்ல. மாலை வேளைகளில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ரசிகர்கள் புடைசூழ, அணி, அழகு, உவமை நயங்களை மெல்லும் ரசனைக் காக அல்ல. சமூகத்தின் எதிரில் கலைஞர் விட்டெட்ரிந்த படைப்பு குளத்தில் விட்டெட்ரிந்த கல் எழுப்பும் அலைகளின் சலனத்தைப் போல, அவன் கால சமூகத்தில் ஓர் சலனத்தை, ஓர் அதைப்பை உண்டாக்கவே. அன்றைய சமூகத்தின் தேவை, நிர்ப்பந்தம், சலனம் இவற்றிற்காகத்தான்.

*
இந்த அர்த்தத்தில் கலையும் இலக்கியமும் வாழ்க்கையின் உயிர்த்துடிப்பு, அதன் ஓர் அங்கம். வாழ்க்கையை அதைப்பிக்கும், சலனிக்க வைக்கும், அதை முன் இட்டுச் செல்லும் ஒன்று. அதன் நிரந்தர முன்னேடி. ‘அன்றைய’ என்ற கட்டுப்பாட்டை மீறி, காலம் காலமாக அது சலனத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தென்றால், கலைஞர் நினைத்திராத வேறு வேறு சலனங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறதென்றால் அது வேறு விஷயம். அது அவன் திட்டமிட்டுச்

செய்ததில்லை. இவ்விடையங்கள் எல்லாம் இப்போதைக்கு வேண்டியதில்லை. சந்தர்ப்பம் எழும்போது இவற்றைப் பார்த்துக் கொள்ளலாம்.

இதையெல்லாம் சொல்லும்போது, இலக்கிய, கலை உள்ளடக்கத்தை மாத்திரம் நான் குறிப்பிடுகிறேனே, வடிவம் என்ற ஒன்று காலத்தால் சூழ்நிலையால் மாறுத ஒன்றைச் சோல்லாமல் நமுவி விடுகிறேனே, என்று தோன்றலாம். இல்லை. இலக்கிய, கலை உருவங்களும் சூழ்நிலை கலைஞர் பரஸ்பர உறவால் பாதிக்கப்பட்டு அடைவனதான். இவையெல்லாம் ஒன்றை யொன்று கவிர்க்கமுடியாத உறவினால் பாதித்து, பாதிக்கப்பட்டு உருவாகிறவைதான். சூழ்நிலை - கலைஞர் பரஸ்பர உறவு, படைப்பின் உள்ளடக்கத்தை பாதித்து, உள்ளடக்கம் உருவத்தை பாதிக்கிறது. ஆகவே கலைப்படைப்பின் உருவம் கூட ஒரு கால சூழ்நிலையின் குணச் சித்திரத்தின்விளைவுள்ளே கொள்ளவேண்டும். ஓப்ரெஞ்சு குறியீட்டுக் கவிஞர்களையும் (*Symbolists*) படிமக்கவிஞர்களையும் (*Imagists*) வெறும் உருவாதிகள் (*Formalists*) என்று மார்க்கிய விரசகர்கள் குறிறம் சாட்டி, ஜனனலுக்கு வெளியே தூக்கி ஏற்றுவதுண்டு. இது தவறு. இவற்றிற்கும் ஓர் சூழ்நிலைத் தொடர்பும் சரித்திர நிரப்பந்தமும் உண்டு.

இரண்டு உதாரணங்கள் கொடுக்கலாம் சட்டெண் தெளிவாகப் புரியும் உதாரணங்கள்.

சமீபகால கிரேக்க வசன இலக்கியங்களும் கவிதைகளும் குறியீட்டு இலக்கியங்களாகவே எழுதப்படுகின்றன. மேலே முந்த வாரியான படிப்பில் அவை வெறும் குறியீட்டு வகையினதாக உருவாத வகையினதாகத் தோன்றும். இந்த உருவாத தோற்றும் கிரேக்க ராணுவ அரசாங்கத்திற்கு முகம் காட்ட. ஆனால் கிரேக்கமக்களுக்கோ, இவை *allegorical* தோற்றுமகொடுத்துமாறிய உள்ளடக்க அரத்தம் கொள்ளும். கிரேக்க ராணுவ அரசாங்கத்திற்கு சாதுத்தோற்றும் அளிக்கும் ஒன்று, கிரேக்க மக்களுக்கு ராணுவ அரசாங்கத்திற்கு எதிராக கண்டன முகம் காட்டும். திட்டரென கிரேக்க இலக்கிய மரபில் அவவளவாக ஆட்சி செலுத்தாத, பிராபலயமிராத குறியீட்டு இலக்கியங்கள் இப்போது தோன்றி பிராபலய மடைவானேன்? சூழ்நிலை.

இத்துடன் 'எழுத்து'வில் (No.99-மார்ச் 1967) இராஸ்தானு ஒன்று ஜி சி (*Grasdana Gluji*) பற்றி எழுதிய கட்டுரையில் சமீபத்திய பூகோஸ்லாவிய எழுத்துக்கள் *Symbolist* வகையினதாகவே பெரும்பாலும் இருப்ப

தைப்பற்றி எழுதியகையும் நாபகத்தில் கொள்வது கல்லது. அதே சூழ்நிலை.

சமீபத்தில் செக்கோஸ்லாவேகியாவில், ரஷ்ய ராணுவ இடை புகுதலுக்குப்பிறகு, புதிதாக ஏதும் எழுதப்படுவதில்லை. ஜூர்மன் நாஜிகளின் பிடியில் செக்கோஸ்லாவேகியா இருந்த பொழுது எழுதப்பட்ட புரட்சி எழுத்துக்களும் கண்டன எழுத்துக்களுமே திரும்ப பிரசரிக்கப்படுகின்றன. ஒலிபரப்பப் படுகின்றன. அவை மட்டுமல்ல. கடந்த காலத்தில் செக்கோஸ்லாவேகியாவில் நில விய வேறு யதேச்சாதிகாரங்களை எதிர்த்துப் போராடிய வீரர்களின் சரித்திரங்கள் திரும்பவும் இப்பொழுது மக்களின் முன் வைக்கப்படுகின்றன. இது கல்கியின் பொன்னியின் செலவன் மறுபிரசர விவகாரமில்லை. பழைய யதேச்சாதிகாரத்திற்கும், ஜூர்மன் நாஜிகளுக்கும் எதிராக எழுந்த நேர்முக யதார்த்தச்சரித்திர படைப்புகள் (*Straight and realistic historical narratives*) இன்றைய சூழ்நிலையில் ரஷ்ய ராணுவ அதிகாரத்திற்கும் எதிரான *allegorical protest literature* ஆக மாறிவிடுகின்றன. உருவத்தில் எத்தகைய மாற்றமும் இல்லாத போதிலும், வேறு வேறு கால சூழ்நிலைகளில் அதே உருவம் வேறுகத தோற்றுமளிக்கிறது. உருவத் தோற்றுத்தின் வேறுபாட்டால் உள் அடக்கமும் மாற்றம் ஏதும் இல்லாமலேயே, மாறிய அரத்தம் தரத் தோடங்குகிறது.

திரும்பவும், மேற்செல்லவசதியாக, ஒருசில அடிப்படையான விடையங்கள் மனதில் இருந்தப்பட வேண்டும். கலையும் இலக்கியமும் அதன் கால சூழ்நிலையின் பாதிப்பை உடன் பட்டும் மீறியும் உள்ளடக்கியன. அச்சூழ்நிலையின் அன்றைய நிரப்பந்தம், தேவை இவற்றிற்காகவே கலையும் இலக்கியமும் பிறக்கின்றன.

இதை மனதில் வலியுறுத்திக் கொண்டால், இலக்கிய சரித்திரத்தை, அதன் சரித்திர சூழ்நிலைப் பின்னணியில், கலைஞரின் சமூக உறவு பாதிப்பில், அவன் செயலாற்றிய நிரப்பந்தங்களை, தேவையையும், உங்குதல் களையும் ஆராயலாம். இவ்வாராய்வில் தெய்வீக அமரத்வ சிக்தன்களை நாம் புத மொதுக்கி விடவேண்டும். அவை பின் வந்த காலம் பதிப்பித்த சுவடுகள். சரித்திர, சூழ்நிலைப் பின்னணிகள் என்று சொல்லும் போது, இவற்றுடன் தவிர்க்கமுடியாதவாறு நான் முன் சென்ற கட்டுரையில் பிரஸ்தா பித்த தமிழ் இன், ஆத்மீக, உள்மன எல்லை வகையறைகளும் சரித்திரம் முழுதும் உடன் பிரவாஹிததுத தானுப் பூரு பின்னணியாக முன் நிறுப்பதைப் பார்க்கலாம்.

● ள
 க
 வ
 ● ர
 வ
 ரி
 சி

வண்ணதாசன்

ஞ
 னி
 று
 க
 ள

குனிந்து, சாணத்தைத் திரட்டி எடுக்கை
 யில் பளீர் என்று கன் ஜெ இருட்டிக்
 கொண்டு வந்தது. உயிர் அவளுடைய
 உடம்பை விட்டுப் போய்விட்டதுபோல்
 இருந்தது. அந்தக் கோயில் மாடு, தன் மினு
 மினுப்பான செவலை உடம்போடு அசைவது
 கலைந்ததுபோல் தெரிந்தது. எதிரே வளையம்
 வளையமாய்ந்கர்ந்தது. ஒரே இடத்தில் ஆரம்
 பித்து ஒரே திசையை நோக்கி, சில நுணுக்
 கமான வரணங்கள் சிதற அவை நகர்ந்தன.
 கன்களுக்கு முன்னால் ஜவ்வு படர்ந்தது
 மாதிரி இருந்தது. இருந்தாலும் அவள் விழ
 விலலை. சரியாக நிற்க முடியாவிட்டாலும்,
 விழுந்துவிடாத அளவுக்கு அவளுக்குப் பல
 மிருந்தது.

‘சுடு சோறு இல்லை. விரதம் விரதம் மூன் மின்
 சிப்போன ரெண்டுநாள்ப பழையது பாஜீ
 யில் கிடக்கு. வேணுமான வாங்கிக்க’ என்று
 வீட்டம்மாள் கேட்டபோது அவள் வேண
 டாமென்று சொல்லியிருந்திருக்க வேண
 டாம் என்று தோன்றியது. எச்சில் இலையும்
 கையுமாய், மீசை மயிரில் பருக்கை ஒட்டத்
 தின்று கொண்டிருந்த பிச்சைக்காரணை
 அவள் பார்த்திருக்காவிட்டால், ஒருவேளை
 தாராளமாக அதை வாங்கிச் சாப்பிட்டிருப்
 பாள். அவ்வளவு பசி இருக்கத்தான் செய்
 தது. அந்தப் பிச்சைக்காரனுக்கும் தனக்கும்
 சிச்சயம் வித்தியாசம் இருப்பதாக அவள்
 நம்பினாள். மொத்தத்துக்கு வாங்கிச் சில்ல
 ரைக்கு விற்பதில் பெரிய வருமானம் வந்து
 விடாவிட்டாலும் அவளுடைய மகன், இன்
 னேரம் கோவில் வாசலில் சிறு சிறு அலுயி
 னியக் கிண்ணங்களில் வைத்துக் குங்கும்
 மூம் மஞ்சள் கிழங்கும் விற்றுக்கொண்டிருப்
 பான் என்ற பெருமை அவளுக்கு இருந்தது.

‘வீட்டுக்கு முன்னால் வச்சுச் சாப்பிட்டு
 அசிங்கம் பண்ணிக்கிட்டு, என்னப்பா
 இதெல்லாம்?’ என்று தோரணையாகவே
 அந்தப் பிச்சைக்காரணை அதட்டி விட்டுத்
 தன்னீர் எடுக்கப் புறப்பட்டு வந்தாள்.
 வெற்றுக்குடமேகனக்கிறமாதிரி இருக்கிறது

தலையைக் கொஞ்சம் உசுப்பினால், கிறு
 கிறுப்புக் கொஞ்சம் குறைந்து காட்சிகள்
 தெளிந்தன. தூரத்தில் இந்தப் பக்கம் வரிசை
 யாய்ச் சன்னதிவரை நிறையப்பேர் உட
 கார்ந்து கொண்டிருந்தார்கள். சில பேரைத்
 தவிர, எல்லோர்க்குமே கை காலகள் தீடு
 மாக இருந்தன. இருந்தாலும் அவர்கள்
 கெஞ்சிக் கெஞ்சிப் போவோர் வருபவர்களை
 நிமர்ந்துப்பார்த்து அதற்கென்று படித்தத் ஒரு
 குரவில் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவள் கையில் சாணம், ரோட்டின் புழுதி யெல்லாம் துடைத்தெடுத்ததுபோல் படிய, விரலிடுக்கில் பிதுங்கி இருந்தது. கன்னைப் போல வேறு யாருக்கும் உபயோகப்படலாம் என அவள் மீசி இரண்டு குப்பாத்தை ரோட்டிலேயே விட்டு வைத்தாள். வசதியும் இல்லை. சூடும் வேறு இருக்கிறது. சாய ரட்சைக்குப் போவோரும் வருவோருமாக இருக்கிற இடத்தில் இன்னென்று சடவையும் குனிந்து சாணத்தைப் பொறுக்கி நிமிரவும் அவனுக்கு இஷ்டமில்லை. மறுபடியும் குனிந்தால் அவனுக்கு மறுபடியும் தலை சுற்றலாம். நினைந்துகொண்டேயிருக்கையில் கதக என்று காலையில் சாப்பிட்ட காப்பி ஒரு அருவநுப்பான் புளிப்போடு எக்களித்து வாய்க்குள் சுரக்கது. அதை துப்புவதாக யோசிக்கையிலா, நான்கு பேர் கோவிலிலிருந்தும், இரண்டு பேர் கோவிலுக்கும் இவளைத்தான்டிச்செல்ல, இவள் ஒரு தயக்கத்தில் அதை உமிழாமல் விழுங்கி வைத்தாள்.

‘இது பசியோடு சேர்த்திதான்’ என்று அவனுக்குத் தோன்றியது. அவள் குழாயடியை நோக்கி நடக்க, எதிரே தூரத்தில் ஒரு கால்லிளாக்கு நகர்ந்து வருவதுபோல் தெரிந்தது கொஞ்சம் போன தும் நகர்வது தான்மாத்திரம்தான் என்பது உறுதியாயிற்று. கண்களை இடுக்கிகொண்டு அது என்னவென்று பார்த்தாள். வெளிச்சம் நான்கு கால்களாகக் கீறித் தேய்ந்து நின்றது. மஞ்சள் சிவங்திப் பூவாய்க் குலுங்கிக் காமபிலாமல் இருட்டில் வெளிச்சம் மலர்ந்தது. இப்போது ரெண்டுபேர் அதை மறைத்துக்கொண்டே போகிறார்கள். ரெண்டுபேரில் அந்தப்பெண் உடுத்தியிருந்த பட்டுச் சேலையை அவள் பார்க்க மட்டும் செய்திருக்கிறார்கள். இவள் வேலை செய்கிற இடத்து வீட்டமாவுடைய சேலையைத் தொட்டும் பார்த்திருக்கிறார்கள். ஈரம் கனகக் அந்தப் புடவையை அவள் அலசித் துவவைத்து உலர்த்தியபின் மடிப்பதற்கு ஏற்படுகிற கஷ்டங்களை அவள் சிரமத் தோடு உணர்ந்திருக்கிறார்கள். பழைய புடவை களை ஏற்றுக் கொள்பவளாக இருந்தால், ஐந்தாறு நாட்களுக்கு இடையில் கூட, துணிமணிகள் அவனுக்கு மாற்றி உடுத்திக் கொள்ள முடிந்திருக்கும். வீட்டப்பயாவினாலும் கிப் போட்டுக்கொண்டு இவள் முன்னால் நடமாடுகையில், இவள் அவனைப் பார்க்காதது போலத்தான் நடந்து கொள்ள முடிந்தது. அந்தச் சட்டையின் கிழிசலைத் தைத்தத் பிறகும் அழகாகவே இருந்தது. அந்தச் சட்டைபோட்டிருந்த அவள் ‘கொஞ்சுண்டு சுண்ணம்பு’ கேட்கையில் வழக்கம் போல இவளால் கொடுக்க முடியவில்லை.

அந்த வெளிச்சம் இன்னதென்று இப்போது புரிந்தது. வறுவல், வறுகடலை வியாபாரியுடைய வண்டி அது. இப்போது கொஞ்சநாளாகத்தான் இந்த ஊருக்கு இந்த வியாபாரம் வந்திருக்கிறது. “முன்னால் வண்டி ஒன்று இந்தாதிரி வரும். நான்குபக்கமும் கண்ணே பதிச்சிருக்கும், கலராகலராக. உள்ளே இருக்கிற லைட் வெளிச்சத்தில், தூரத்தில் இருந்து வண்டியைப்பார்க்க ரதம் வருகிறது மாதிரி இருக்கும். ஒரு மணிச்சத்தமேவறுஇதற்கு.பையன் சின்னதாக இருக்கும் போது, அவன் அப்பாவாங்கிக் கொடுப்பாரு அவனுக்குப் பிடிச்சது இனிப்புச் சேவு. அவனுக்கும் ஏதாவது உண்டு. அவனுக்கு நெய்க்கடலை பிடிக்கும். பொதுவாகக் காரமாக இருந்தாலேயே பிடிக்கும்” அதையெல்லாம் சாப்பிட்டு வெகு நாளாகிவிட்டது.

எப்படியோ தவறிக் கீழே அதிகமாகக் கொட்டிவிட்ட மிகஸர், வீட்டம்மாவின் பெரிய மகள் - வம்பாக கொட்டிப்போச்சு. வேணும்னு நீ அள்ளி எடுத்துக்க’ என்று சொன்னபோது, பெருக்கின் கையில் இருந்த துடைப்பதைச் சத்தமில்லாமல் வீசி, இரண்டு கையாலும் அள்ளி மாட்டுத் தொட்டியில் ஏறிந்துவிட்டு வந்தாள். அவனுக்குப் பிடித்த மான் கடலைதான் நீரில் சீக்கிரம் கீழே தாழ்ந்து விட்டது. காராப் பூந்தியும் மிகச்சரும் மிதக்கத்தான் செய்தன.

இரு கசங்கிக் கிடந்த பேப்பரில் சாணத்தைப் பொதிந்து வைத்துவிட்டு, சாணத்தைவைத்திருந்த கையால் குடத்தின் வெளிப்பாகத்தைத் தேய்த்து அலசிக் கழுவினால். தன்னீர் மெதுவாக விழுந்தது.

குடம் நிரம்புகிறவரை எதையோ பார்க்க, யோசிக்க வேண்டியதிருக்கிறது. போவோர் வருவோரை அடையாளம் புரியாமல் வெற்றுப் பார்வையாகப் பார்த்துக் கொண்டு அதிக நேரம் நிற்க முடியவில்லை. பையன் ஞாபகம் வந்தது. அவனுக்கு ஏதாவது வியாபாரம் ஆகியிருக்க வேண்டும். இன்று வெளியூர்க் கூட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. நூரில்லட்ட பஸ் இரண்டு வந்து இருக்கிறது. வேறு பாஷை பேசுகிற கருப்பான ஆண்களும் பெண்களுமாகப் பல்லிடுக்கில் பொடியை இழுவிக் கொள்கிறவர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் இன்னெஞ்சு குறிப்பிட்ட மொழிக்காரர்கள் என்று தவறுதலாக நினைத்து, அந்த மொழியில் தெரிந்த சொற்ப வார்த்தைகள் மூன்றில் பிச்சை கேட்கிற சிறுவர் சிறுமிகளைவிட

அவள் மகன் உசத்தி, ஒரு புழுதிக் கையால், புதிதாக வாங்கிக் கட்டியிருப்பது போன்ற மடிப்புகளுடைய அவர்களின் வெட்டியைப் பற்றி இழுத்துப் பரட்டைட்டுத் தலையை நிமிர்த்தி கையேந்துகிற அந்தப் பெண் குழந்தையை, இப்படிச் செய்ய வேண்டுமென்று தூரத்தில் இருந்து தாண்டிக் கொண்டிருந்த தாயின் முகத்தை அவனுக்கு உடனடியாக நினைக்க முடிந்தது.

பெட்ரோமாகஸ் வெளிச்சம் முகங்களை மாத்திரம் அடையாளமாய் காட்ட, அந்த வண்டிக்குச் சொந்தக்காரன், இருப்புச் சட்டியில் கொதிக்கிற கடலையெண்ணையில் மரச் சீனிக் கிழங்குத் துருவல்களை வறுத்து எடுத்து உப்பும் மிளகாய்த் தூஞும் கலந்த ஒரு அகன்ற பேஸினில் தடடிக் கிளறிக் கொண்டிருந்தான். சிவப்பான சிலின்டர் மென்மாக நின்று கொண்டிருந்தது. இடை இடையே சரக் சரக் கன்று கிழங்கைத் துருவினான் துருவுகையில் வண்டியின வெளிச்சம் நலுங்கினிழல்கள் விலகின. கடலையெண்ணை மணத்தைக் குழாயடியில் இருந்தே அவனுள் உணர முடிந்தது. குத்திக் கிழித்துவிடுவதுபோல் பொட்டலம் கட்டி, அவன் கடலையை வியாபாரம் செய் வதே நன்றாக இருந்தது.

‘கோயிலுக்குப் போய்விட்டு வரும்போது வாங்கிக்கொள்ளலாம்’ எனச் சொல்லிப் பார்த்தும் கேளாமல் முரண்டின பைய னுக்கு அவனுடைய அப்பா வாங்கிக் கொடுத்த பொட்டலம் பத்துப் பைசாவாகத் தான் இருக்கும். அதை அந்தச் சின்னப்பையன் மாத்திரம் தனியாகத் தின்கழியாது என்றுதான் அவனுக்குத் தோன்றியது. உப்பும் உரைப்பும் கூடுதலாக நிறுத்தும் அதை ஒவ்வொன்றுக்குச் சாப்பிட்டு ஒரு மடக்குத் தண்ணீர்க்குடித்தாலே திருப்தியாக இருக்கும். இந்த மாதுரிப் பசிக்காது. சேட்டை பண்ணேது. சிலலரைகளாகவாவது சம்பாதித் திருக்க வேண்டிய, அவள் மகனின்ப்பார்க்க வேண்டுமென்றால், இந்தக்குடம் தவிர இன்னும் ஒருநடை தண்ணீர்எடுத்தால் போதும். அதற்குள்ளே சந்தடி குறைந்து, கோயில் நடையடைத்தாலும் அடைத்துவிடலாம். இந்த வியாபாரமும் இருக்காது.

நிரம்பின குடமும், கையில் சாணமுமாய் நடக்கிற அவனுக்கு நான்கடி முன்னால், அந்தப் பையை நடத்துக்கூட்டிக் கொண்டு அவனுடைய தகப்பன் போய்க்கொண்டு இருந்தார். ‘நான் பிரிச்சுத் தாரேன். அப்பறம் நீ தின்னு’ என்ற சொல்லை முரண்டி, ‘நான்தான் பிரிப்பேன், நான்தான் பிரிப்

பேன்’ என்று அவசரமாகப் பிரித்தும் பிரிக்காமலுமாய்ப் பொட்டலத்தைக் கவிழ்த்தி னன்.

பின்னால் நடந்து கொண்டு வந்த அவனுடைய காலடி வரை ஒன்றிரண்டு சிதறி விழுந்தன. பொட்டலத்தின் இறுக்கமான கூமுபுப் பகுதியில் வேண்டுமானால் ஏதாவது சிக்கி மிஞ்சியிருக்கலாம். என்னை மினு மினுப்புடன் சிந்திப் பரவிப்போன கடலைகளுக்காக அந்தப் பையன் அழுதான். ‘வேற வாங்கிக்கலாம். இது ஆய்போட்டும். அப்பாவரச் சே வாங்கித்தார் ரேன்’ என்று அவனைத்தாக்கி இடுப்பில் ஏந்தி அவர் நடந்தார்.

சடாரென்று எச்சில் சுரந்து விட்டது அந்தக் காரமான கடலைகளைத் பார்த்த பின்தான் என்பதை அவனுக்குள் மறுக்க முடிய வில்லை. ‘யாரு கடலையைச் சிந்தின்து’ என்று கேட்டபடி கோவிலிலிருந்து திரும்பிப் போகிற இரண்டுப் பெண்கள் கையிலிருந்த பூக்கூடையில் தேங்காய், பழம் மினுங்கியது. அவனுடைய மகன் சிதறு தேங்காய் பொறுக்குகிறது இல்லை, ஒரு தடவை அவன் நிய அவன் பொறுக்கியது தவிர. அந்தப் பழம் நாட்டுப்பழமதான் என்றாலும் பத்துப் பைசா இருக்கும். பத்துப் பைசாவுக்குப் பழத்தைவிட இப்போது வறுத்த கடலைதான் உப்பும் உரைப்புமாக வாய்க்கு நன்றாக இருக்கும்.

இத்தனை நடமாட்டமும் இல்லாவிட்டாலும் கூட ஒரு கையில் குடமும், ஒரு கையில் சாணமும் இருக்க, அவள் எளிதில் குனிய முடியாது. குனிந்தாலும் எடுக்க முடியாது. மனம் மறுபடியும் நிமிர்ந்தது. யாரோ இரண்டுக் கைகளையும் இழுத்துப் பிடித்தி ருப்பது போன்ற பாதுகாப்பைத் தருகிற சமைகளை அவள் சலிப்புடன் விரும்பினான். அவனுக்குத் தனிமையைச் சந்தர்ப்பமளிக்காமல் நிலவுகிற சந்தடியைப் பற்றிக் கொண்டாள். இடுப்புப் பக்கம் சேலை நகைந்திருந்தது குடத்தின் அலைவில். யாராலும் பொறுக்கப்படாமல் சிதறுண்டிருக்கும் கடலைகளை அவள் தாண்டிப்போக வேண்டிய தாயிற்று.

பூவும் சந்தனமும் பத்தியும் விற்றவன் தன்னையே பார்த்துக்கொண்டு இருந்திருப்பான் என்ற உணர்வோடும் கூட அவள் அந்த இடத்தை நிதானமாகவே கடந்தாள். அவன் தினத்தைவிட வித்தியாசமாக அரைக் கைச்சட்டைப் போட்டிருந்தான். ‘இந்தமாதிரி யெல்லாம் எம்மகனுக்குக் கடையில் வாங்கிக் கொடுக்கிற வழக்கம் வச்சுக்க

வேண்டாம்’ என்று பையனீ அழ அழ அடித்து அவனிடமிருந்து இழுத்து வந்த அன்றைக்கு அவன் ஒரு ஜிப்பா அணிந்தி ருந்தான். சங்தோஷங்களுக்குத் தக்கடைப்போடுகிறவனுக் கொண்டான். அந்தப் பக்கம் யாரும் நிற்காததில் திருப்தியாக இருந்தது. பொட்டலம் மாத்திரம் சற்றே புரண்டு திசைமாறிக் கிடந்தது. ஒரு கடலை கூடச் சாப்பிடாத முழுப் பத்துப் பைசாப் பொட்டலத்தின் அத்தனை கடலைகளும் அவை.


பிள்ளையும் கையுமாய்த் துண்டை விரித்திருக்கிற பிச்சைக்காரியின் திறந்திருந்த மார்பை அவள் முதலில் பார்த்தாள். துடையில் தலை பின்னுறச் சாய்ந்து, நாசிகள் அகல விரியத் தாங்குகிற குழந்தையின் உதட்டிலிருந்து நீண்டு கறுத்த மார்புக்காம்பு அப்போதுதான் விடுபட்டிருக்க வேண்டும்.

அவனிடம் போனால். கடலையைப்பற்றி அவனிடம் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும் எனத் தோன்றியது. சொல்லக் கூடாதோ எனகிறது போன்ற தணிவான குரவில் அவள் பேசினால். பேசுவதற்குமுன் அவள் எவ்வகையிலும் சேராமல் ஒரு தடவை சிரித்திருந்தாள். கழுத்தை ஒடித்த சைத்துத் திசை காட்டி, ‘அங்கன கடலை எல்லாம் சிந்திக் கிடக்கு. ஒரு சின்னப் பிள்ளை சிந்தி விட்டது. அவ்வளவும், முழு சும், வாங்கின் துவாங்கின் மாணைக்கு அப்ப ஹயே விழுந்திட்டுது. யாரும் எடுக்காம வம் பாக்கிடக்கு - இவ்வளவு மாதத்திரம் சொன்னான். ‘எங்கன கிடக்கு’ என்றவாறே எழுந்தாள். அழ அழக் குழந்தையைக் கிடத்திவிட்டுப் பரபரப்பாக ஓடிச் சிதறிக்கிடக்கிற கடலைகளை மன்றியிட்டுப் பொறுக்கினான்.

தீன்று கொண்டாள். நடமாடுகிற யாரும் இவளை அதிகம் கவனிக்காமலே நடந்ததில், குடம் வலிக்கக் காத்திருந்த இவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. நின்ற இடத்திலிருந்தே பொறுக்கப்படாமல் கிடக்கிற கடலைகளின் இடத்தைச் சொல்லி அவற்றையும் அவள் பொறுக்கித தீன்னுமபடி செய்தாள். உள்ளங்கையில், புகையிலையை அசைக்கி நடுவில் கூட்டுவதுபோல், விரல் களை அசைத்துக் குவித்த கடலைகளை அன்னைந்து வாயில் போட்டபடி, அழகிற குழந்தையை அதட்டிக் கொண்டு வந்தாள். ஏசிக்கொண்டே கொஞ்ச அவனுக்கு முடிகிறது.

‘சும்மா சிக்திச் சீரழிகிறது யாருக்காவது பிரயோசனப் படுமேன்னுதான் சொன்னேன்’ என்று சொன்னால். சொன்னபிறகு எந்த வகையிலும் சேராமல் மறுபடி சிரித்தாள். மார்பில் புதைத்துக் குழந்தையின் அழுகையை எளிதாக நிறுத்திவிடத் தெரிந்துளாக, செம்பட்டைமுடி சரிய அவள் குனிந்திருந்தாள். ஓர் கோபம் அவள் மீது பொங்கியது. சொல்லிக்கொள்ள வார்த்தைத் தோன்றுமல நகர்ந்தாள்.

குடத்தை இறக்கியதும் கையைக் கழுவி விட்டு இரண்டுவாய்த் தண்ணீர் குடிக்க வேண்டும் போல அவனுக்குத் தொண்டையெல்லாம் எரிந்தது.



முக்கண் மாத ஏடு

சந்தாதாரர்கள் விலாசங்களைத் தெளிவாக எழுத வேண்டும். எழுத்தாளர்கள் பிரச்சரிக்க இயலாத எழுத்துக்களைத் திரும்பப் பெற போதிய தபால்தலைகளை இணைக்கவேண்டும்.

அஃக் 3-வது இதழ் (ஆகஸ்ட் 1972)

அச்சேறிக் கொண்டிருக்கிறது.

இது முதல் தேதியன்று

சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

**ஆண்டுச் சுந்தா ரூ. 5/-
தணி இதழ் 40 காச்**

**அசிரியர்: அஃக்
அம்மாபாளையம்
சேலம்-5**

‘வம்ச விருட்சா’ படத்தைப் பார்க்கையில் ‘ஸமஸ்காரா’வை நினைவு கொள்வதைத் தலிர்க்க முடியவில்லை. ஸமஸ்காராவில் ஒரு ப்ராணோஸாச்சார்யா - இதில் ஒரு பீனி வாச ஸ்ரோத்ரி. ஆச்சார்யார் தன்னை உணர்ந்து கொள்கிறார். ஸ்ரோத்ரி தன் பிறப்பைப் பற்றித் தெரிந்து கொள்கிறார். ஆனால் முக்யமான விதயாசம் - ஆச்சார்யார் தானே சில பலவீனங்களுக்குப் பலியாகி விடும்போதுதான் அவற்றிற்கு மதிப்புக் கொடுக்கிறார். ஸ்ரோத்ரியார் தானே துவும் தவறிழைக்கவில்லை. தன் பிறப்பைப் பற்றி அறிந்து கொள்ளும்போது தன் மருமகளிடம் மன்னிப்புக் கேட்கப் போகிறார். இவ்வகையில் ஸ்ரோத்ரியாரின் குணச்சித்திரம் கடைசி வரையில் மாசறவில்லை.

பெயர்பெற்ற கன்னட நாவலாசிரியர்களில் ஒருவரான எஸ். எல். பைரப்பாவின் நாவலிலிருந்து இந்தப் படம் பிறந்திருக்கிறது. கூடிய மட்டும் நாவலை அப்படியே பின்பற்றியிருப்பதாக நாவலைப் படத்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நாவலைச் சுற்றுச் சுருக்க வேண்டுமென்ற முயற்சியில் ப்ரோஃபஸர் சதாசிவராவின் பாத்திரம் படத்தில் ஒரு நகைச்சுவைத் துணைப் பகுதிக்குக் குறைந்துவிட்டதாம். அவர் சரித்திரப் பேராசிரியர். சதா சரித்திரத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்; பேசிக் கொண்டிருப்பவர். அஜந்தா முதலிய இடங்களுக்குச் சென்று அவர் குறிப்புகள் எடுத்து வருவதும், ஸ்ரோத்ரியாரை சில சந்தேக நிவர்த்திக்காக அனுகுவதும் படத்தில் காட்டப்படவில்லை. அத்தனை படித்த பேராசிரியர், ஸ்ரோத்ரியாரை அனுகுவதன் மூலம் ஸ்ரோத்ரியாரின் மதிப்பு இன்னும் உயர்ந்து நிற்கிறது கதையில். ஸ்ரோத்ரியாரின் மகன் நஞ்சன்னடன் பேராசிரியரின் மாணவன் என்பதும் படத்தில் செரல்லப்படவில்லை.

நஞ்சன்கூடு கிராமத்தில் வசிக்கும் பண்டிதர் ஸ்ரீனிவாச ஸ்ரோதரி தன்னுடைய வம்ச விருட்சம் பட்டுப்போகாமலிருக்கப் படும் பாட்டை விவரிக்கிறது ‘வம்ச விருட்சா’. அவருடைய மகன் நஞ்சன்னடன் இறந்து விடுகிறார். (அவன் கபிலநதியில் சிக்கி இறந்துவிடுவதைப் படத்தில் தெளிவாக்க வில்லை) மருமகள் காத்யாயி னி வீட்டில் நிம்மதி கிட்டாமல் தன் கணவன் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிற

ம. இராஜாராம்

ஃ

கன்னட

சினிமா

வ ம ச

விருட்சா

சாக்கில் பி. ஏ. படிப்பதற்காக மைசூர்க்கல்லூரிக்குச் சென்று வர ஆரம்பிக்கிறார்கள். படித்து முடித்தபின், கல்லூரியில் ஆசிரியராயிருந்த ராஜாராவை திருமணம் செய்து கொள்கிறார்கள் - (இதே தான் நடந்தது சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து படைண்ணகனகளின் ‘ஹண்ணெலெசிகுரி தாகா’ - பழுத்த இலை துளிர்க்கும் போது - என்ற படத்துலும். ஆனால் ராஜ்குமார், கல்பனை நடித்த அந்தப் படத்திற்கும், ‘வம்ச விருட்சா’விற்கும் எவ்வளவு விதயாசம்!) ராஜாராவ், சரித்திரப் பேராசிரியரின் தம்பி. சதாசிவராவ், பி. எச். டி. படிக்க வந்த கருணை ரத்னென என்கிற இலங்கைப் பெண்ணையிடம் ஈடுபாடு கொண்டு, அவனைத் தனக்கேற்ற *intellectual company*-யாகக் கண்டு அவனை மனங்துகொண்டு பெடல்லிக்குப் போய்விடுகிறார்.

ராஜாராவை மனங்து கொள்கிற காத்யாயினி மகனையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார்கள். தன் வம்சம் படடுப் போய்விடாமலிருக்க அவனைத் தன்னுடன் விட்டுப்போகுமாறு கெஞ்சகிறார் ஸ்ரோதரி. குழந்தை அவரிடம் வளர்கிறார்கள். காத்யாயினி மறுபடியும் கர்ப்பம் தரித்தும், அவனுடைய மனப் பாதிப்பினால் கருச் சிதைவு உண்டாகிவிடுகிறது. மருத்துவரின் ஆலோ

சௌப்பு ராஜாராவ் கருத்தடை சிகிச்சை செய்து கொண்டு விடுகிறான். காத்யாயினி சுதா மகன் நினைவாகவே இருக்கிறான். நிம மதியை வேண்டி கல்லூரியில் ஆசிரியை ஆகிறான். அதே கல்லூரியில் படிக்க வரும் தன் மகனை அடையாளம் கண்டு கொண்டு அவனிடம் பேச்சுக் கொடுக்கிறான். அவன் புரிந்து கொள்வதில்லை. அவன் நோய் வாய்ப்படுகிறான்.

இதே சமயத்தில் தன் பிறப்பைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஸ்ரோதரி, மைச விருட்சத்தைப் பற்றிப் பேச தனக்கு எந்தத் தகுதியும் இல்லையென்று கருதி காத்யாயினி யிடம் மன்னிப்புக் கேட்க வருகிறார். மகன் பெயரைச் சொல்லி அவன் புலம்பிக் கொண்டேயிருக்க, அவன் அங்கே அழைத்து வரப்படுகிறான். தாத்தாவும் பேர னும் அங்கே சந்தித்துக் கொள்கிறார்கள். மகன் தாயாரைத் தெரிந்து கொள்வதற்கும் அவன் உயிர் பிரிவதற்கும் சரியாக இருக்கிறது. ஸ்ரோதரி பேரனை அங்கேயே விட்டு விட்டுப் போய்விடுகிறார்.

மிகவும் நீளமான இந்த நாவலை 17 ரீல்களில் படமாக்கியிருக்கிறார்கள். பேச்சை சுக்குறைத்து, பின்னணி, செயல் இவற்றின் மூலமே கதை நடத்திச் செல்லப்பட்டிருக்கிறது மிகவும் சாவதானமானங்டை படத் திறக்கும் ஒருதர்மான வலுவைக்கொடுக்கிறது. ஆனால் பாட்டு, டான்ஸ், பார்க்கில் ஓடியாடிக்காதல் இவற்றிற்காகப் படமாபார்க்கப் போகிறவர்களுக்கு இந்தப் படத்தில் பொறுமையாக உட்கார்க்கிறுக்க முடியாது. ஸ்ரோதரா தடை செய்யப்பட்டதால் அதற்குக் கிணாட்டத் திலையில் விளம்பரம் கூட இதற்கில்லை.

இதற்கு முன்பு திரைப்பட அனுபவமில்லாத வர்கள் (கிரீஷ்கார்னைட், ஜி.வி. ஐயர் தவிர) நடித்திருக்கிறார்கள். ஆனால் அனுபவமிக்க நடிகாலனாலும்கூட செய்யமுடியுமா என்று சந்தேகப்படும்படி இவர்கள் பாத்திரங்களுடன் ஒன்றி மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். நாம் ஏமாறுவது கார்னிடிடம் மாத திரமதான். இவருடைய பாத்திரம் முக்யமானதாயிருந்தும் கூட மனத்தில் நிலைக்கவில்லை. காத்யாயினியாக நடிக்கும் எல். வி. சாரதாவும், பூநிவாச ஸ்ரோதரியாக நடிக்கும் வெங்கட்டராவ் தளகெரியும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வெங்கட்டராவின் அடக்கமான, அமைதியான, பூரணத் துவமான நடிப்பு நம்மை பிரமிப்படையச் செய்கிறது.

காரங்கு ஏற்றுக்கொண்டிருக்கும் போசிரியர் சுதாசிவராவ் பாகம் கதையில் மிகவும்

முக்யமானது. ஆனால் படத்தில் அவரும் அவரைச் சுற்றிய சம்பவங்களும் ஓட்டாமல் கிற்கிறார்கள். இது திரைக்கதையின் கோளாறு. நம்முர்ப் படங்களில் நகைச் சுவைக்காகவென்று சம்பவங்களைச் சேர்க்கிறார்களே அந்தமாதிரி.

கருணைத்தனவின் பாத்திரம் மிகவும் அருமையானது. ஆனால் அதைப் படத்தில் மிகவும் மழுங்காட்டுத் து விட்டார்கள். பாத்திரங்களை மிகவும் இயல்பாக உலவவிடுகிற முயற்சியில் இந்தப் பாத்திரத்திற்கு லாயக்கில் லாத ஒரு பெண்மணியைப் போட்டுவிட்டிருக்கிறார்கள். இந்த அம்மாள் பேசுவது பல இடங்களில் தெளிவில்லாமலிருப்பதற்கு மோசமான ஒலிப்பதிவு மட்டுமே காரணமாக இருக்க முடியாது.

சில காட்சிகள் - ஸ்ரோதரி தன மனைவியையும், சம்பந்தியையும் வெளியே அனுப்பி விட்டு காத்யாயினியிடம் பேசுமிடம், காத்யாயினி சுடுகாட்டில் போய்ப்பார்க்கும் காட்சி, லடசுமி சீனியைக் குனிப்பாட்டிவிட்டு உலர்ந்த துண்டை அவன்மேல் போத்தி காத்யாயினிடம் கொடுக்குமிடம், காத்யாயினி கருச்சிதைவுற்றுத் துடிக்கும் காட்சி முதலியன் மனத்தில் தீர்க்கமாகப் பதிந்துவிடுகின்றன.

படத்தின் கடைசிக் காட்சியை நம் டெராக்டர்களிடம் கொடுத்திருந்தால் *melodrama* ஆக்கி ஒருகை பார்த்திருப்பார்கள். காத்யாயினி இறந்து போகிறார். காரங்கும், கார்நாடும் இதை மிகவும் ஜாக்ரதையாக டெராக்ட செய்திருக்கிறார்கள். பையன் ஊட்டும் கங்கை ஜலம் காத்யாயினியின் வாயிலிறங்காமல் வழிந்து விடுகிறது. “மன்னிப்புக் கேட்க வந்தேன்; ஆனால் கடைசி வரையிலும் அது எனக்குக் கிட்டவில்லை” என்று மட்டும் சொல்லிவிட்டு ஸ்ரோதரி போகிறார். அந்தக் குறுகிய நீண்ட சந்தில் அவர் வேகமாகச் சென்று கொண்டிருப்பதை, வீட்டுக்கு வெளியே ஓடிவந்து பேரன் பார்த்துக்கொண்டு நிற்கிறான்.

ஒளிப்பதிவில் சில இடங்களில் வெள்ளை பூச்சிகிறது. காமெராவை ஷெரி ப் என்கிற இளைஞர் இயக்கியிருக்கிறார். ஒலிப்பதிவு ஒரே சீராக இல்லை. ஆனால் இதையெல்லாம் பெரிய குறையாக எடுத்துக் கொள்ளத் தோன்றுது - இவ்விளைஞர்களின் ஆரவம் மிகக் முயற்சியைக் காணும்போது.

வம்ச விருட்சம் பட்டுப் போகாமலிருப்பதற்காக எதுவும் செய்யலாம் என்கிறது கதை.

ஸ்ரோதரியாரின் மனைவி அவரை வீட்டோடு இருக்கும் லட்சமியோடு உறவு கொள்ளாச் சொல்லித் தூண்டு கிறார்கள். ஸ்ரோதரியின் (உலகம் நம்பிய) தங்கை தன் மனைவியை ஹரிகதை தாஸரோடு சேர்த்து விடுகிறார். சுருணைதனை குழந்தைக்காக ஏங்குகிறார்கள். அவனுக்குக் குழந்தையைக் கொடுக்கும் மனநிலையும், உடல் நிலையும் சதாசிவராவிடம் இல்லை. காத்யாயினி குழந்தை வேண்டுமென்று துடிக்கிறார்கள். ஆனால் உள்ளார், இரண்டாம் திருமணம் செய்துகொண்டது அவனைக் குத்திக் கொண்டேயிருக்கிறது.

ஒரு முக்யமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். சாதாரணமாய் நாம் எதிர்பார்க்கிறபடி இப்படத்தில் விதவா விவாகம் பெரிது படுத்தப்படவேயில்லை. காத்யாயினியின் 2 ஆம் விவாகம் சுலபமாகவே நடக்கிறது. ஆனால் முதல்விவாகம் மூலம் கிடைத்த குழந்தையிடமுள்ள உரிமைப் பிரச்னைதான் முக்யமான பிரச்னையாக காப்படக்கூடியது. காத்யாயினி காகிதத்தில் மசியால் வட்டம்போட்டுக் கத்தரித்து வெற்றியில் ஓட்டிக் கொண்டு கண்ணுடியில் பார்த்துக் கொள்கிறதை நம்முர் மீதுர், பாலச்சந்தர் கூடச் செய்வார்கள் - ஆனால் கதையில் அப்படி இருக்கிறதென்றால் பாவம், கார்ணுடும் காரங்தும் என்ன செய்வார்கள்!

ராஜாராவிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டேயிருந்த கேள்வியை அவன் கேட்டுவிட்டபோது காத்யாயினி குழம்புகிறார்கள். ஸ்ரோதரியாரின் மனைவி வற்புறுத்தியும், லட்சமியும் தயாராக இருந்தும் கூட ஸ்ரோதரியாரால் லட்சமியோடு உறவுகொள்ள முடியாத நிகழச்சியை நினைவு கூர்கிறார்கள். தன்மனம் மறுமணத்திற்கு இடம் கொடாதென்கிறார்கள். ஆனால் தளராத ராஜாவின் மூயற்சிக்கு முன்னால் அவன் பணிகிறார்கள் நிம்மதியைத் தெடிக் கடுகாட்டுக்குச் சென்று பார்க்கிறார்கள்; கோவிலுக்குப் போகிறார்கள்; நதியோரம் மணிக்கணக்காய் உலவுகிறார்கள். ஸ்ரோதரி அவளிடம், “நிம்மதி நம்மிடத்திலேயே இருக்கிறது; அதை வேறெறங்கும் தேடுவதை அர்த்த மில்லை” என்றார்.

மகனை அனுமதித்துப்போக வந்த சாத்யாயினியிடம், தன்வங்கம் பட்டுப்போய் விடாமலிருக்க, பேரணைத் தன்னுடன் விட்டு விடுமாறு பிச்சை கேட்கிறார் ஸ்ரோதரி. அவள் பதிலேதும் சொல்லாமல் மாடிக்குப் போகிறார்கள். மகன்ருகில் படுத்துக்கொள்கிறார்கள். கீழே அவனுடைய முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள் - வெகு நேரமாக. அவள் பையணைக் கொண்டு போயிருப்பாளேன்று சொல்லி ஸ்ரோதரியாரின் மனைவி அழுகிறார்கள். நான் மேலே போய்ப் பார்த்து வருகிறேனேன்று ஸ்ரோதரி போகிறார். ஒவ்வொரு படியாக ஏறுகிறார். இதோ வந்து விட்டார். உள்ளே நுழைகதாயிற்று. அதோ, அதோ படுக்கை, படுக்கையில் ... படுக்கையில் பேரன் மட்டும் படுத்துக்கூடியிருந்து காத்யாயினியைக் காணவில்லை. எதற்கு இந்த தேவையற்ற ஸ்லைபென்ஸ் எல்லாம்?

கணவனை இழந்த சோசத்திலிருந்து காத்யாயினி படிப்படியாகத் தேறுவதை மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். இரண்டாம் திருமணத்திற்குப்பின் தன்மகனைத் தன்னுடன் அழைத்துப்போக அவள் ஸ்ரோதரி வீட்டிக்கு வருவது அவனுடைய முதல்கணவனின் சிரார்த்த தினமாக இருக்கிறது. அதுகூட அவனுக்கு நினைவில்லை. சற்றுத் தடுமாறிப் போன்றும் அதைமறந்து போகிறார்கள் சீக்கிரமே. மகன்தான் மனத்தில் நிற்கிறார்கள். மறுபடியும் தன் முதல்கணவனை ஒரே ஒருமுறை நினைவு கூர்கிறார்கள் - கருச்சிதைவின் ஜூர் வேகத்தில். ஆனால் இரண்டாம் விவாகம் அவனை உள்ளார் வாட்டிக்கொண்டிருந்திருக்குமோ என்று தோன்றுகிறது இந்த நினைவுப்பொறி அவனுள் சிதறும்போது.

இருவு நேரங்களை மிகவும் எளிமையாக, புதுமையாக, கிராமீய மணம்கமழக் காட்டியிருக்கிறார்கள். பின்னணி பில் தூரத்தில் கதாகாலட்சேஷபம் அல்லது யட்சகானம், கிராமீயப்பாடல் இவை மெலிதாகக் கேட்டுக் கொண்டே இருக்கின்றன - பாத்திரங்கள் பேசுவதும் தடைப்படாமல். காலை வேளையென்றால் தெருவில் எங்கோ யாரோ ஒதுக்கி வேத சப்தம். சூழ்நிலைகள் மிகவும் வலிமையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பௌல்கர் சந்தாவர்க்காரின் இசை அடக்கமாக, பொருத்தமாக இருக்கிறது. வீணையும் வயலினும் மேரகனராகத்தை மிக நிதானமாக, கொஞ்சம் வேகமாக, இன்னும் கொஞ்சம் வேகமாக வாசிக்கின்றன. சுவரோரமாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு பழைய வீணையின் அருகே காத்யாயினி சிந்தனை வயப்பட்டு அமர்ந்திருக்கிறார்கள். அவனை அறியாமல் அவனுடைய விரலகள் வீணைத் தங்கிகளில் தாளமிட்டுக் கொண்டிருக்கின்றன. கல்ல வேளை, அவள் வீணையை எடுத்து வைத்துக்கொண்டு, நூலைக் கட்டிக்கொண்டு, மேல்ஸ்ராயி காந்தாரம் ஒலிக்கையில் கீழ்ஸ்தாயி ரிஸபத்தில் விரலை வைத்து அழுத்திக்கொண்டு வீணை ‘வாசிக்கவில்லை’. ரயிலா போகும்போது சுருதியோடு மிகுந்தங்கமும் கடமும் ஒலிக்கின்றன. மேல் நாட்டு ராத்யமும் சேர்ந்து கொள்கிறது. அவவுப்போது ஒரு பெண்குரால் சந்திரசேகர கம்பாரின் கவிதையின் ஒருவரியைப் பாடுகிறது. இங்கி இசை மனத்தைக் கரைக்கிறது. காத்யாயினியின் மனத்தில் சுருதிபேதம் உண்டாகும்போது இந்தக் குரவிலும் சுருதிபேதம் அடைகிறது.

காரங்க, கிரீஷ் கார்னெட் இருவருக்கும் இந்தவருடத்தின் சிறந்தனைக்கார்கள் என்ற பரிசு கிடைத்திருக்கிறது. ‘வம்ச விருட்சா’ மாநிலப் பார்சு பெற்றிருக்கிறது. இப்போது வெளிவங்குத் தொண்டிருக்கும் படங்களைப் போல் இருக்கக் கூடாது என்ற உறுதியான தீர்மானத்துடன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். நிச்சயம் இது விதயாசமான படம்தான்.

முன் ஃபிலிம் இன்ஸ்டிடிட்டியூட்டைச் சேர்ந்த இன்னர்கள் இப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். இப்படிப் பட்ட தரமான புதிய முயற்சிகள் மனத்திற்குத் தெம்பூட்டுகின்றன.

கன்னடப் படவுலகம் மிக இளையது. இன்னும் பாடல் பதிவுக்குச் சென்னைக்குத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள். சென்ற வருடம் ‘ஸமஸ்காரா’ தங்கப்பதக்கம் பெற்றது. இவ்வருடம் காரங்க, கார்னெட் சிறந்தனைக்கார்கள். இந்த மனப்பூர்வமான முயற்சி, இங்குள்ள சொந்த மக்களைப் பிரதிபலிக்கிற வெறி, முக்கோணம், சதுரம், காதல், கஷ்டம், திருமனமெனகிற சூதரங்களைப் பற்றிக் கவலைப்படாத இளங்குடிப்பு முதலீயன் மிகவும் பாராட்டப்படவேண்டியவை. சீக்கிரமே கன்னட சினிமா மலையாள சினிமாவின் தரத்தை எட்டி விட்டாலும் ஆச்சர்யமில்லை. தமிழ் பின்னாலேயேதான் நிற்கும் - பி. ஏ. படித்த ரிக்ஷாக்காரனைக் கண்டு நம்மவர்கள் பிரமித்து நிற்கிற வரையிலும்.

எல்லா சிறு பத்திரிகைகளையும் விட இது யிக் நன்றாக இருக்கிறது.

புதுஷ்வி வெ. சாமிநாதன்

இரட்டைக் கலைஞரான உங்கள் கை வண்ணம் இதழுக்குச் சாகா வரும் தநூமின்ற நம்பிக்கை ஏற்பட்டது தலையங்கம், வேறு எந்த விதமான 'ப்ராக் ப்ராக்'குகளும் இவ்வாயல் சுத்தமான இலக்கிய இதழ் படைத்திருக்கிறார்கள் 'அம்பை'க்கு என் பாராட்டுக்கள் நாடகங்களுக்குத் தொடாந்து இடம் கொடுவார்கள் கூடியாக

நா காமராசன்

சென்னை


யிகப் புதுமையாய் அழகாய் அமைந்துவிட்டது பெயர் சொல் வும்படி ஒரு பத்திரிகையும் அதன் ஆசிரியனுமாய் நீங்கள் ஆசிரியராகள். கீ.ரா. வின் இந்த ஒருசிறு கதையைப்போல் வேரினாரு சிறு கதையை நான் வாற்றாளில் படித்த தீவில் தமிழில் இது வரை வந்துள்ள சிறு கதைகளில் யிகச்சிறந்த ஒன்றை வெளியிட்ட பெருமையை உமது முதல் இதழே சேர்த்துக் கொண்டுவிட்டது

அம்பையின் நாடகத்தின் சில அங்கள் (சம்பாடி ஜெ) விட்டுப்போகின்றன தனக்குத் தெரிந்த எல்லா வற்றையும் இந்த 'க்கிளஸ்ட்ரிக் டைப்' பாத்திரங்கள் வழியே சொல் வியிருக்கிறார். எனினும் உயர்ந்த சரக்குத்தான். எனக்குத்தான் அதன் மொத்த அமசத்தோடு உடனபாடில்லை.

சென்னை

கந்தர்வன்

ராஜநாராயணனின் 'ஜீவன்' அளவுகள் தெரிந்து உருவாக்கப்பட்ட படைப்பு. எவ்வளவு சொல்லலாம், சொல்லக்கூடாது என்று அவருக்கு அத்துப்படியாயிருக்கிறது. நகர அறிவாளிகளின் பம்மாத்தும் பகட்டும் சத்தமுமின்றி, சந்தடியறை நாடகுப்புறச் சாலையில் வளர்ந்து அசையும் மரம் போன்றது அவர் எழுதுது. அத்தகைய மரத்தின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சூயேச்சையும் அவர் எழுதுதின் தனிக்கவரச்சி. குறியீடாக, இந்த ஊமைக்கதை, தலைவர்கள் - வசதி ஆற்றல் படைத்தவர்கள் - கையில் தின்றும் கோடானுகோடி வாயில்லாப் பூசசியான மனிதர்களை - சாதாரண மனிதர்களை நினைவுட்டுகிறது.



'அம்பை' நுண்ணுணர்வுத், கூர்மையும் துணிச்சலும் கொண்டு எழுதும் முன்னணி இளைஞர்களில் ஒருவர். இந்தப் பண்புகளுக்கு இங்க நாடகமே சான்று. ஆனால் ஆங்கிலத் தேர்ச்சியும் சிந்தனை நுட்பமும் சுடுகையும் நிறைந்த அந்தப்பாத்திரங்கள் என்திடர் திடர் என்று தமிழ் பேசுகிறார்கள் என்று புரியவில்லை. வெ. சாமிகாதனின் கட்டுரை தமிழில் திறனும்வத்துறை மகரப்பருவத்தைக்கடக்கும் வயதை எட்டிப்பார்க்கிறது என்று காட்டுகிறது. இது பெரிய ஆறுதல். சாமிகாதன் நிறைகுடம். இவ்வளவு எம்ஸ்கிருத புலமையை எப்படி இத்தனை நாளாக ஒளித்து வைத்துக் கொண்டிருந்தார் மனுஷன்!

ஓரு டில்லி வரசக்கன்

ராஜநாராயணன் கதை அநுமையாக இருக்கிறது. சிறந்தகவிதைகளை வெளியிடுக்கள்.

சென்னை

தீ.க.சி.

அம்பையின் 'பயங்கள்' ஐச் சுவைக்துப்படித் தென். ஹூரால்டு ராமின் வின் நாவலில் ஓர் அத்திப்பாயம் படிப்பதுபோல் இருந்தது. Pervert கலைப்பாத்திரங்கள் நாடகம் ஒரு தேந்த தொழிலாளியின் படைப்புத்தான்.

ஆயினும் இவ்வளவு பக்காயாகப் பேசப்பட, வேண்டுபா - சோதனைக்காக்கட்ட-ஏன் பதுபோச்கநவேண்டியவிலூயம். வெ. சா. வின் 'தெய்யாது'களை விளக்கவேண்டிய போறுப்பு ஆராய்ச்சிக்காரர்களுடையது.

எம். வி. வெங்கட்ராம் முப்போனால்

'அஃ' முதல்திடம் முதல்தாமாக அமைந்து இருப்பது ரோம்ப சந்தேஷம் அளிக்கிறது. 'பயங்கள்' நாடகம்-துறைச்சலானது புதுமையானது. 'அம்பை' துறையும் புதுமை வேட்டையும்கொண்ட 'இண்டர்ஸ்டின்கேர்க்டர்' அந்ததான் இருக்கவேண்டும்.

திருநெல்வேலி வல்லிக்கண்ணன்